NESCO LIMITED

EXTRACT OF CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED 30 SEPTEMBER 2022

(₹ in Lakhs Half Year Ended Year Ended Particulars No 30.09.2022 30.06.2022 30.09.2021 30.09.2022 30.09.2021 31.03.2022 (Unaudited) (Unaudited) (Unaudit Total Income from Operations 15.850.32 11.084.60 9.056.72 26.934.92 17.635.79 38.241.21 Net Profit/(Loss) for the Period (Before Tax, Exceptional and/or Extraordinary Items 10,442.00 6,337.86 5,064.97 16,779.86 10,112.83 22,646.00 Net Profit/(Loss) for the Period (Before Tax, After Exceptional and/or Extraordinary Items)

Net Profit/(Loss) for the Period (After Tax, After Exceptional and/or Extraordinary Items) 10.112.83 22.646.00 10,442.00 6.337.86 5.064.97 16,779.86 8,189.89 5,370.28 4,398.75 13,560.17 8,634.68 18,917.12 Total Comprehensive Income for the Period (Comprising of Profit for the Period [After Tax] and Other Comprehensive Income [After Tax]] 8.192.1 5.367.30 4.399.92 13.559.45 18.964.91 Equity Share Capital (Face Value ₹ 2/- per share) 1,409.20 1,409.20 1,409.20 1,409.20 1,409.20 1,409.20 Reserves (excluding Revaluation Reserve) 1,68,364.82 8 Earning Per Share (EPS) a) Earning Per Share Basic (in ₹) (*Not Annualised) *19.25 b) Earning Per Share Diluted (in ₹) (*Not Annualised) *11.62 *7.62 *6.24 *19.25 26.85

Additional information on Unaudited Standalone Financial Results for the Quarter and Half year ended 30 September 2022.

'	Additional information on Unaudited Standalone Financial Hesuits for the Quarter and Hair year ended 30 September 2022. (₹ in Lakhs)									
Sr.	Particulars		Quarter Ende	ed	Half Yea	Year Ended				
No.	· [30.09.2022	30.06.2022	30.09.2021	30.09.2022	30.09.2021	31.03.2022			
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)			
а	Total Income from Operations	15,850.32	11,084.60	9,054.78	26,934.92	17,620.35	38,216.37			
b	Profit Before Tax	10,443.97	6,340.38	5,066.83	16,784.35	10,108.50	22,651.18			
С	Profit After Tax	8,191.86	5,372.80	4,400.55	13,564.66	8,630.29	18,922.24			
d	Total Comprehensive Income for the Period	8,194.12	5,369.82	4,401.72	13,563.94	8,632.71	18,970.03			

- These financial results have been reviewed and recommended by the Audit Committee approved by the Board of Directors in its mei on 10 November 2022.
- The above is an extract of the detailed format of Consolidated Unaudited Financial Results for the Quarter and Half year ended on 30 Sentember 2022, filed with the Strock Exchange under Regulations 33 of the SEBLO isting and Other Disclosure Regulations. The above is an extract on the detailed rolmat or consolicated orial ducties in internal resists for the Quarter and half year enter or september 2022, fled with the Stock Exchange under Regulations soft the SEBI (Listing and Other Discosoure Requirements) Regulations 2015. The full format of Standalone and Consolidated Financial Results are available on the website of the Stock Exchange (www.bseindia.com and www.nseindia.com) and on the Company's website (www.nesco.in).

For Nesco Limited

Mumbai, 10 November 2022

Sd/-Krishna S. Patel Chairman and Managing Director DIN: 01519572

Registered Office : Nesco Center, Western Express Highway, Goregaon (East), Mumbai 400063 CIN: L17100MH1946PLC004886 website: www.nesco.in



I G PETROCHEMICALS LIMITED

CIN: L51496GA1988PLC000915

Regd. Office: T-10, 3rd Floor, Jairam Complex, Mala, Neugi Nagar, Panaji, Goa - 403 001. Tel: 0832-2970973 Email: igpl@igpetro.com; Website: www.igpetro.com

STANDALONE FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED 30TH SEPTEMBER, 2022

(₹ in lakhs)

		Quarte	r Ended	Half Year Ended			
Sr. No.	Particulars	30-09-2022	30-09-2022				
NO.		Unaudited					
1	Total Income	57,477.69	47,381.56	123,915.24			
2	EBITDA	9,106.94	10,022.08	21,529.75			
3	Net profit before tax	7,480.14	8,800.61	18,349.14			
4	Net profit after tax	5,537.79	6,575.26	13,668.69			
5	Reserves			103,029.19			
6	Equity Share Capital (Face value of ₹ 10/- each)	3,079.81	3,079.81	3,079.81			
7	Basic & Diluted EPS in ₹ (Not Annualised)	17.98	21.35	44.38			

By order of the Board For I G Petrochemicals Limited

Sd/-

Nikunj Dhanuka **Managing Director & CEO**

DIN 00193499

#BSMorningShow




Infocus

What does the G20 presidency mean for India?



Today's Special





Market Insight

Should you bet on new-age tech stocks after a mixed Q2?



answers in todav's





Mon - Fri | 8am





business-standard.com



Date: 10th November, 2022

Place: Mumbai

Extract of Unaudited Financial Results for the quarter and half year ended 30 September 2022

(Rs. in lakhs, except per equity share data)

		a	uarter ende	d	Half year	Year ended	
SI No.	Particulars	30-Sep-22	30-Jun-22	30-Sep-21	30-Sep-22	30-Sep-21	31-Mar-22
NO.		(unaudited)	(unaudited)	(unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
1 2 3 4 5 6	Revenue from operations Profit / (loss) before tax Profit / (loss) for the period / year Total comprehensive income for the period / year Total comprehensive income for the period / year Paid up oquity share capital (Faco value of Rs. 10 each) "Earnings per share (Rs.)(Not annualised in the quarters)" (i) Basic. (i) Basic.	17,373.18 75.97 46.57 (365.95) 3,147.50 0.15	14,261.04 (562.09) (420.30) (560.66) 3,147.50 -1.34 -1.34	15,899.35 719.11 513.68 554.80 3,147.50 1.63 1.63	31,634.22 (486.12) (373.73) (926.61) 3,147.50 -1.19 -1.19	30,738.77 1,224.99 888.83 1,020.12 3,147.50 2.82 2.82	55,640.46 231.42 119.00 412.90 3,147.50 0.38 0.38

- tes to the unaudited financial results for the quarter and half year ended 30 September 2022:
 The unaudited financial results for the quarter and half year ended 30 September 2022 has been rand approved at the meeting of the Board of Directors held on that date. The above results have but The report of the stabutory auditor is unaudified. ewed by the Audit Committee at its meeting held on 9 November 2022 subjected to limited review by the Statutory auditors of the Company.
- uoun is uniqualitieu.

 been prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) prescribed under Section 133 of the Companies Act, 2013 and other raily accepted in India and in terms of Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

 103 Operating Segments, the Company has organized the business into two categories viz, manufacture of components for "Automotive" and giyl, the Company has reported its segmental results for these categories.

		Quarter ende	d	Half ye	ar ended	Year ended	
Particulars	30-Sep-22	30-Jun-22	30-Sep-21	30-Sep-22	30-Sep-21	31-Mar-20	
	(unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audite	
Segment revenue (revenue and other operating revenue)							
Automotive	14,798.55	12,290.40	13,692.83	27,088.95	14,425.80	49,819.7	
Non-automotive	2,574.63	1,970.64	2,206.52	4,545.27	16,312.97	5,820.7	
Total segment revenue	17,373.18	14,261.04	15,899.35	31,634.22	30,738.77	55,640.	
Segment results							
Automotive	1,773.15	1,070.46	1,960.80	2,843.61	3,764.41	4,811.	
Non-automotive	(115.46)	(147.21)	(176.84)	(262.67)	(343.83)	(459.1	
Total segment results	1,657.69	923.25	1,783.96	2,580.94	3,420.58	4,351.	
Unallocable corporate income / (expenses)							
Other income	58.79	30.66	185.47	89.45	259.82	462.	
Employee benefits expense	(819.12)	(617.01)	(579.19)	(1,436.13)	(1,133.89)	(2,500.1	
Finance costs	(310.92)	(249.97)	(194.39)	(560.89)	(377.77)	(655.0	
Depreciation and amortization expenses	(81.68)	(81.74)	(85.90)	(163.42)	(171.26)	(334.7	
Other expenses	(428.79)	(567.28)	(390.84)	(996.07)	(772.49)	(1,092.7	
Profit / (loss) before tax	75.97	(562.09)	719.11	(486.12)	1,224.99	231.	
Tax expense							
Current tax	-	-	162.47	-	270.07		
Deferred tax charge / (credit)	29.40	(141.79)	42.96	(112.39)	66.09	112.	
Profit / (loss) for the period / year	46.57	(420.30)	513.68	(373.73)	888.83	119.	
Segment assets							
Automotive	56,763.13	53.876.78	56.597.03	56.763.13	56.597.03	54.224.	
Non-automotive	9,447,26	8.856.22	7,956.46	9.447.26	7,956,46	8,237.	
Unallocable	5,099.66	4,678.90	2,923.89	5,099.66	2,923.89	5,200.	
Total segment assets	71,310.05	67,411.90	67,477.38	71,310.05	67,477.38	67,662.	
Segment liabilities							
Automotive	15.273.36	12.051.39	11.356.43	15.273.36	11.356.43	12.462	
Non-automotive	1,391.42	1,596.21	1,144.98	1,391.42	1,144.98	879.	
Unallocable	11,743.69	10,496.70	10,466.28	11,743.69	10,466.28	10,493.	
Total segment liabilities	28,408.47	24,144.30	22,967.69	28,408.47	22,967.69	23,834.	
Depreciation and amortization expense							
Automotive	1,023,16	945.66	948.69	1.968.82	1,896,63	3,756.	
Non-automotive	102.17	98.98	96.79	201.15	164.44	356.	
Unallocable	81.66	81.75	85.90	163.41	171.25	334.	
Total segment depreciation and amortization expense	1,206,99	1.126.39	1.131.38	2.333.38	2.232.32	4,447.	

e. The full financial results are available on the Bombay Stock Exchange website (www.bseindia.com), the National Stock Exc on the Company's website (www.igarashimotors.com).

For Igarashi Motors India Limited

Place : Chennai Date : 9 November 2022



r<mark>யம்:</mark> வெளிநாடுகளிலிருந்து போருட்களை இறக்குமகி ஏற்றுமதி செய்யும் பணிகளை ஒருங்கி மத்திய வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் ஈடுபட்டு வருகிறது. இதன் https://www.dgft.gov.in/ இ மூலம் வணிக அடையாள எண்களுக்கு விண்ணப்பிக்க முடியும் பேலும் பல்வேறு தகவல்களை இதன் மூலம் பேற முடியும்.



பு: அபோத்தி ராம ஜென்ம பூமி—பாபர் மசூதி நில உரிமை சர்ச்சை வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஞ்சன கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கோண்ட அமர்வு 2019 நவம்பர் 9—ம் தேதி தீர்ப்பளித்தது. ஒரத் அரவிந்த் போப்டே, டி.ஓய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அந்த நீதீபதீகள் அமர்வில் இடம்பெற்றிருந்தனர்.

ஆன்லைன் விளையாட்டு தடை அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு

உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

தடை விதித்து கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டத்தை எதிர்த்து தொட

அவரச் சட்டத்தை எடுந்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை உயர் நீத்மன்றம் நவ.16-ம் தேத்திகு தள்ளிவைத்துள்ளது. ஆன்லைன் நப்பி தடை அவசர சட்டத்தை எடுந்தது, மும்பையைக் சேர்ந்த ஆல் திந்தியா வேசிச் பெ. பூஷன் என்ற அமைப்பின் சார்பில் ஆன் போதச் பெலாள ரான களில் இருஷ்ணமூர்த்தி. சென்னை உயர் நீத்மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுனில் கூறிபிருப்ப தாவது:

____ ஆன்லைன் விளைபாட்டுகளை

18 வயதுக்கு உட்பட்டவர்களும், 18 வயதுக்கு உட்பட் டவர்களும். வெளிநாட்டில் வசிட்பவர்களும் விளையாட முடியாது என்ற நீடர் தனை உள்ளது. ஆன்லைவ் விளை யாட்டுகளின் திமைகள் குறித்த எச்சரிக்கை அம்சங்களுடன்தான் இந்த விளையாட்டுகள் போது விளையாட்டுகளுக்கு அடிமை யாவதை தடுப்புறந்கான சோதனை கள் உள்ளன.

கள் உள்ளன. ஆனால், தமிழக அரசு ரம்மி மற்றும் போக்கர் போன்ற திறமை யானவிளையாட்டுகளை சூதாட்டம் எனக்கூறி தடை செய்யும் விதமாக

ளயாட்டுகளாக அவற்றை பந்தயம் மற்**று**ம் சூதாட் டத்தின் எல்லைக்கு வெளியே டத்தின் எல்லைக்கு வெளியே கைட்ததுள்ளன. மற்றமாநிலங்களின் கட்டங்கள் மற்றும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீர்ப்புகளை சுருத் தில் கொள்ளாமல் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஆன் கைவ் தடைஅவரச் எட்டத்துக்கு தடை விடுக்க வேண்டும். இல்வாறு மதுவில் கோறியிருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய போறுப்பு தக்குவர் நிது பதி புசாஜா மற்றும் நீத்பிதி டிபரத சக்றவர்த்தி ஆகியோர் அடங்கிய அவர்வு, வீசாரணைவர் அடங்கிய அவர்வு, வீசாரணைவர் அடங்கிய

எனக்கிற தடை சைப்பும் வருமான ட புத புராகுர மறு**நு**ட நடிக்கு அவளர் ச்.பட் கொண்டு வந்துள் சக்ரவர்த்தி ஆகிடோர் அடங்கிய ளது. இந்தியாவில் உள்ள பெரும் அமர்வு, விசாரணையை நவ.16-ம் பாலான மாநிலங்கள் ரம்மி தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

தமிழக, கேரள எல்லையில்

மறு நில அளவை பணிகள் நடைபெறவில்லை

🔽 கண்காணிக்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறை செயலர் விளக்கம்

ெசன்னை தமிழக, சேரள எல்லையில் டிஜிட் டல் முறையில் மறு நில அளவை பணிகள் நடைபெறவில்லை என் றும், அதை கண்கானிக்க தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தர விடப்பட்டுள்ளதாக வருவாய்த் தறை செயவர் குமார் தெழுயந்த தெரிவித்துள்ளார்.

தேரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளி மீட்ட செய்திக்குறிப்பு தமிழக கேரள மாநில எல்லையில் தேரள அரசு புஜிட்டல் முறையில் மறுநில அளவை பணியை நவம்பர்! - ம் தேதி முதல் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து ஏற்கெனவே கடந்த நவ. 9-ம் தேதி வருவாய்த்துறை அமைச்சர் தெளிவாக விளக்கம்

அளிக்கப்பட்டு வடுவதாக (
அளித்துள்ளார். இருப்பினும், மீன்டும் இது அரித்து இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது.
 தேரன மாநிலம் தொடுயுற முறுந்து அருக்கும் அளிக்கப்படுகிறது.
 தேரன மாநிலம் தொடுயுற முறுநில் அளவை புதுவலக உதவி இயக்குநர், தமிழகம் மற்றும் தேரைய பர்பெற்ற தேரன மாநிலம், அடுக்கி மாவட்டம், உறிப்பக் சிசாலை வட்டத்தினை சார்ந்த சின்னக்கானல், சதுரங்கப்பாறை, கருணாபுரம் களில் முலுட்டல் நில அனவை பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ள கள் முதற்கட்டமாக மேற்கொள்ள கள் முதற்கட்டமாக தேர்கின்னத்தை குதி மாவட்டத்தின் மாவட்டத்தின் வரும் அற்க தொமங்களில் இரு மாநில போது வல்லைகள் தேரன் மாவட்டத்தின் மாவட்டத்தின் சாவட்டத்தின் மாவட்டத்தின் அறைபட்பிபற்றுள்ளதாகல் அது அடையப்பிபற்றுள்ளதாகல் அகு அடிக்கும் அற்க அடையப்பிபற்றுள்ளதால் அது அடிக்கும் காவட்டத்தின் அடிக்கு அடிக்கும் அற்க அடிக்கும் அற்க அடிக்கும் அட

வருவாயததுறை 61சயல் களில் உள்ள பழைய அளவுகளை சியர்க்க கட்டம் நடத்துவதற்கு தேனி மாவட்டம் நிலஅளமை படு வேடுகள் துறை உதவி இயக்கு நருக்கு கடிதம் அனுப்பியிருந் தரர், அடுல், மாநில எல்லை கள்தொடர்படைய படுவேடுகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டு கட்டு ஆவேர்களை கட்டம் நடத்துவதற்கு உசிய தேறி குறிப்பிட்டு தகவல் தெரிவிக்க கோர்பட்ட முருந்தது. இதன்படி, தொடர்புடைய ஆவ ணங்களை தயார்நிலையில் வைத்து கொண்டு கட்டு ஆலோசனைக் கட்டம் நடத்தும் தேதியை முடிவு செய்து தகவைவை தேரா மாரிலம் தெருபுழா மறுநில அளவை அலு

அமையப்பெற்றுள்ளதால் `அது தொடுபுழா மறுநில அளவை அலு தொடர்பான பழைய பதிவேடு வலக உதவி இயக்குநருக்கு கடிதம்

பா விளக்கிப் முலம் தெரிவிக்கவும். அந்த கூட்டு ஆலோசனை கூட்டத்டுல் கலந்து சோள்ளவும் மாவட்டத்றின் கலந்து சோள்ளவும் மாவட்டத்றின் கலந்து இருமாநில் பொது எல்லை யில் எவ்விதமான டிஜிட்டல் நில அளவை பினிகளும் பேறிக்கிற் அளவை பினிகளும் பேறிகிற்துள் ளார். எவிலும், தமிழக வளச்சரவர் கடை இரு மாநில் போது என்றை பில் தேரா அரசால் டிஜிட்டல் நில அளவை தொடர்பான பணிகள்மேற் தொள்ளப்பட்டுகிறதா என்றை தோடர்ந்துகண்காணித்து அறிக்கை தோடர்படித்து (ஆனிமாவட்ட நிர்வா கத்துக்கு அறிவழுத்தப்பட்டுள்ளது. கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

ார பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சென்னை கீண்டியில் உள்ள வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இநாக கலந்து கொண்ட உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன், துறை ு கொண்ட உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்டு து கொண்ட உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்டு தயன், மத்திய அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத் வல்றாத், பதிவாளர் ஜி.ரவிகுமார் உள்ளிட்டோர்.

தமிழகத்துக்கு இரு மொழிக் கொள்கையே போதுமானது

🔀 அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி கருத்து

தமிழகத்துக்கு இரு மொழிக் கொள்கையே போதுமானது என்றுஅண்ணாபல்கலை.பட்ட மளிப்பு விழாவில், உட்ட்

வழாவில், உயர் ந்வித் துறை அமைச்சர் பான்முடி சுறினார். அண்ணா பல்கலை. வளாக ந்லூரிகளான கிண்டி பொறி யல் கல்லூரி, சென்னை நாழில்நுட்டுக் தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல் லூரி, கட்டிடக் கலை மற்றும் திட்டமிடுதல் கல்லூரி,கோவை தட்டம் முதல் கண்ணூர், கோல்லி மண்டல் வளாகம் ஆகியவற் றில் படித்து முடித்த மாணவர் களுக்குபட்டம் வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள

டிடக் கலை மற்றும் கொள்கையை வலியுறுத்தி அரஈடம் தொடரந்து வல நக்கல்லூரி கோவை வருக்குறாம். ஆனால், வளாகம் ஆகியவற் இந்தியை படிப்பதால் எந்தப் நு முடித்த மானவர் பல்லும் இல்லை. அதே மூதிரையில் பெண்டுட்டுதின் நே. உயர்கல்வி பரிலும் மாண டம் வழங்கும் விருப்பத்தில் இந்தி. கன்னடம் என எந்த இந்தி, கன்னடம் என எந்த இந்தி, கன்னடம் என எந்த இந்தி குறையில் அமைச்சர் படிக்கலாம். எனினும், மொழித்

கடியான்முடி தலைமை வடுத்தார். இடுல், 2020-21, தமிழகம் இரு மொழிக் கொள் 2021-22-ம் கல்வியான்டுகளில் கார்களுக்கு பட்டங்கள் வழக் கப்பட்டன. சில மானவர் களுக்கு பட்டங்கள் வழக் கப்பட்டன. சில மானவர் தூருக்கு மட்டங்கள் வழக் கப்பட்டன. சில மானவர் தூருக்கு கடை வழங்கி அமைச்சர் போன்மும் பெசியதாவது. கெளியாடுகளில் பணிழிய உள்கிலம் தேவைட்படுகிறது. கண்டு மட்டும் ஒத்திய அறுதி தொருக்கும் தூருக்கியர்களுக்கு மாதம் கு.பி. முகியத்துவம் தூறைக்கு மாதம் கு.பி. வுறுத்திறைய படிப்பதால் எந்தப் பலனும் இல்லை. அதே கேவையில், சு.ப விருக்கிறாம் மான கேவுக்கும் படியதாக்கள் பெறிலும் மான கெவுக்கு மாதம் கு.1,000 உத கெவையில், சு.ப விருக்கிறம் மான கெவுக்கு மாதம் கு.1,000 உத

உள்ளது. வரும் ஆண்டுகளம் உயர்கல்வித் தரத்தில் தமிழ கம் சிறந்த மாநிலம் என்ற நிலையை அடையும், அதற்கு, மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு

மானவரகளை நகூடி அவமச்சர் கூறினார். நிகழ்ச்சியில், மத்திய அரின் அறிவியல் மற்றும் தோழில்நுட்ப நிறுவன முன் னாள் செயலர் டி.ராமசாமி, னாள் செயலர் டி.ராமல.... அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் ுப்பார தலைமை இயக்குநர் குழும் தலைமை இயக்குநர் என்.கலைச்செல்வி, உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் அண்ணா பல்கலை. துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ், பதிவா ளர் ஜி.ரவிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உளவு அமைப்புகளின் அறிவுறுத்தல் காரணமாக

முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கரூரில் மின்துறை நிகழ்ச்சி, திண்டுக் கல்லில் பிரதமர் மோடியுடன் காந்தி கிராம பல்கலைக்கழக நிகழ்ச்சி களில் பங்கேற்க உள்ள நிலையில், உளவு அமைப்புகளின் அறிவுறுத்தல் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட் டுள்ளது.

துறை பாதுகாப்பு அடுகரிக்கப்பட்டுள்ளது. நிண்டுக்கல் காந்தி தொம பல் கலைக்கடிகத்தில் இன்று பிற்பகல் நின்படுக்கு நின்று தின்று பிற்பகல் இதல் பிரதமர் நடுந்திர மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற் திறர்.

. றார். இதுதவிர, கரூரில் 50 ஆயிரா விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை முதல்வர் வழங்குகிறார். இதற்காக நேற்று காலை அவர் கோவை பாப்பட்டுச் சென்றார். அவர். இன்ற புறப்பட்டுச் சென்றார். அவர், இன்று கரூர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, மதுரை சென்று பிரதமர் மோடியை 6 பூங்கொத்து, மாலை உள்ளிட்ட பொருட்களை கடுமையான சோதனைக்கு

உட்படுத்த வேண்டும் வரவேற்று. அதன் பிறகு, திண்டுக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்நிலையில், அவருக்கு அச் சனுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு பாதுகாப்பு அடுகிரிக்க சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், கரூர்

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு

அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, முஸ்லிம் மற்றும் இந்து அடிப்படைவாதிகள் மற்றும்

GARASHI MOTORS INDIA LTD. Regd. Office: Plot No. B-12 to B-15, Phase II, MEPZ-SEZ, Tambaram, Chennai - 600045, India Phone No. - 191-44-4228199 Website: www.tgarashinotors.com Lendal: "motorsenvices@ignashinotors.com" Nr. 129472/TNI982PL.0021997

Extract of Unaudited Financial Results for the quarter and half year ended 30 September 2022

அதிருப்தியாளர்களால் அச்சுறுத்தல் இருக்கிறது. இதுதவிர, முதல்வர் ஸ்டாலினுக்கு அச்சுறுத்தல் இருப்ப தாக உளவு அமைப்புகளிடம் இருந்து தடம் உளவு அமைப்புகளிடம் இருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வந்துள் ளன. எனவே சட்டம் ஒழுங்கை கவனத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனவே, தங்குமிடம், செல்லும் வழிகள், பங்கு பெறும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நாசவேலைக்கு எதிரான சோதனைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். மேற்படி கடைபிடிக்க வேண்டும். பேறபடி கடி தலைவர்களுக்கு வழங்கப்பட உள்ள புக்கொத்து, மாலை உள்ளிட்ட பொருட்களை கடுமையான சோத கைஞ் உட்படுத்த வேண்டும். நீகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வரும் வழிகள் அனைத்தும் குடுமையாக கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் "ஃபெல்காய்" ம் வேன்கும்

அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஷம்பு கல்லோலிகர் விருப்ப ஓய்வு கோரி ளிண்ணப்பம்

ெண்ணை தமிழக சமுக நலத்துறை செயல ராக இருப்பவர் வும்பு கல்போலி கர். 1991-ம் ஆண்டுநேரடி ஐஏலை குடுகாரியான இவர், கர்நாடகா கைச் சேர்ந்தவர். கைத்தூற், துணி நூல் துறை, வனத்துறை உள்ள வட்ட பல்றேறு துறைகளுக்கு வோலராகவும் பணியாற்றிய இவர், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் தலைமைச் செயலர் அந்தூல் தலைமைச் செயலர் அந்தூல் நக்கு உயர்த்தப்பட்டார், தற் போது சமுக நலத்துறை செயல றாக இருக்கும் வும்பு கல்லோலி கர்நாடக சட்டப்பேற்குறுமதிக் கும்புடி விண்ணப்பித்துள்ளனர். கர்நாடக சட்டப்பேறையத்து தேர்தலில் அவர் போப்புப்ட உள்ளதாக கூறப்படுகிறது.

காப்பீட்டு பயனாளிகள் புகார்களை தெரிவித்து பயன்பெறலாம்

தீர்ப்பாளர் சேகர் சம்பத் குமார் வெளியீட்ட செய்திக் குறியு: பெர்களை உட்பட நாடு முழுவதும் 17காட்டிட்டுகுறை தீர்ப்பாளர் அலுவலகங்கள் உள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒரு பகுதி சென்னை அலுவலகத்தின்

முலமாக 2,473 புகார்கள் பெறப்பட்டு 2,183 புகார் களுக்கு தீர்வு காணப்பட்டது. காப்பீடு புகார்களுக்கு காணொலி மூலம் தீர்வு காணப்படுகிறது. நடப்பு நீதியாண்டில் அக்

நடப்பு நதுபாண்டில் அக டோபர் வரை 1,806 புகார்கள் மீது தீர்ப்பு வழங்கப்பட்டுள்

'பீமா லோக்பால் தினம்' இன்று கடைபிடிப்பு

• **சென்னை** காப்பீடு தொடர்பான புகார் களுக்கு விரைந்து தீர்வு காண்பதற்காக காப்பீட்டு குறை தீர்ப்பாளர் (இன் சூரன்ஸ் ஓம்புட்ஸ்மேன்) என்ற அமைப்பை மத்தும் என்ற அமைப்பை மத்திய அரக கடந்த 1998 நவ. 11-ம் தேதி ஏற்படுத்தியது. அந்த நாளை நினைவுக-ரும் வகையில் ஆண்டுதோறும் நவ.11-ம் தேதி (இனுறு) காட்பட்டு குறை தீர்ப்பாளர் அலுவலகம் சார்பில் 'மீமா கேருக்கப்படுகிறது. இதை அம்விம்' கை பிடிக்கப்படுகிறது.

படிக்கப்படுகறது. இதை முன்னிட்டு சென்னை, காப்பீட்டு குறை

புதுக்சேரிபின் ஒரு பகுதி சென்னை அலுவலகத்தின் கீழ் வருகின்றன. ஆயுள் காப் பிரு, பொது காப்பிடு தொடர் மருத்துவக் காப்பிடு தொடர் பான புகர்களை இந்த அலு வலவம் விசாரித்து தீர்வு வழங்குகிறது. இந்த சேவை இலவசமாகக் கிறது. கடந்த 2021-12 நிதியாண் டில் சென்னை அலுவலகம்

மீது தீர்ப்பு வழங்கப்பட்டுள் எது. காப்பீட்டு பயனாளர்கள் காப்பீட்டு நிறுவனங்களின் சேவை குறித்து ஏதேனும் புகார் இருப்பின் இந்த குறை தீர்ப்பாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்

இன்று இரவு சென்னை வரும்

அமித் ஷாவை சந்திக்க இபிஎஸ், ஓபிஎஸ் திட்டம்

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங் கேற்பதற்காக இன்றுசென்னை வரும் மத்திப உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அதிமுக தலைவர்கள் பழனிசாமி, ஒபன்னிற்செல்வம் ஆகியோர் இட்டமிட்டிருப்ப தாக கூறப்படுகிறது. உசிசிமாகவில் பழனிசாமி, வியார் நிகம்ச்சி என்றில் பங்

.....ப்பருகறது. அதிமுகவில் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே மோதல் நீடித்து வருவகு சொ அடையே மோதல் நிடித்து வருவது தொண்டர்கள் மத்தி யில் கவலை…… · ·

போர் தலையிட்டு பிரச் கிறைக்கு தீர்வு காண வேண் விமானத்தில் இன்று இரவு மும் என இரு தூப்பினரும் சென்னை வருகிறார். எம்.ஆர்கி மிரும்புவதாக கூர்ட்படுகிறது. நகில் உர்ளா தனியார் ஓட்ட வில் இரவு ஒப்பெடுக்கிறார். செல்வத்துல்கு இடம் இல்லை 2002 (4 தேர்தல் நிருந்கி வரும் யாக உள்ளார். பன்னீர் டணிமையலட்படுத்த அமித்வுள செல்வமோ, கட்சி இணைய இட்ட கிட்டுள்ளார். அதனால், பெண்டும், இரட்டை தலைமை இருக்க வேண்டும் என்பதில் இரு அணியினிறையே சமர உற்றுபாக உள்ளார்.

உறுதியாக உள்ளார். இந்நிலையில், சென்னை யில் கவலையை ஏற்படுத்தி யில் கவலையை ஏற்படுத்தி யுள்ளது. பீரதமர் நரேந்திர மேறும் இந்தியா சிமென். மோடி அல்லது உள்துறை நிறுவன விழாவில் பங்கேற் அமைச்சர் அமித் ஷா ஆகி பதற்காக மத்திய உள்துறை

துரு அண்பானரடைபட் சம்ற சத்தை ஏற்படுத்த அபித்ஷா முயற்சிப்பார் என எதிர்பார்க் கப்படுகிறது. அதற்காக இன்று இரவு பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகிபோருக்கு அமித் ஷா அழைப்பு விடுத்திருப்ப

ஏற்படுமா என தொண்டர்கள் எதிர்பார் க்கின்றனர். இது தொடர்பாக பழனினாமி ஆதுவாளர்கள் சிலரீடம் கேட்ட போது, "மரிபாதை நிமித்துமாக வேண்டுமானம் அமித் தைமை பழனினாமி சந்திப்பார். உட்கட்சி விவகாரங்கள் குறித்து அமித் வரைம் மர்க்கும்." ஷாவிடம் பேச வாய்ப்பில்லை என்றனர். ஓபிஎஸ் தரப்பினர் கூறும்போது, "கூட்டணி கட்சி யின் மூத்த தலைவர் என்பதால் ___ தலைவ மரியாதை நிமித்தம வாப்ப்புள்ள = | _____ TO HOTE மரியாதை நிமித்தமாக பாரக்க வாப்ப்புள்ளது கட்சிஇணைப்பு தொடர்பாக அங்கு பேச வாய்ப்பில்லை" என்றனர்.

30-Sep-22 30-Jun-22 30-Sep-21 (unaudited) (unaudited) (unaudited) 30-Sep-22 30-Sep-21 31-Mar-22 (Unaudited) (Unaudited) (Audited) Revenue from operations
Profit / loss) before tax
Profit / loss) to the period / year
Troid comprehensive income for the period / year
Troid comprehensive income for the period / year
Troid comprehensive income for the period / year
Teal region of the copied / Face relies of Rs. 10 each)
Examings per share (Rs., | Not annualised in the quarters)*
(i) Bulled
(ii) Bulled 55,640,46 231,42 119,00 412,90 3,147,50 17,373,18 75.97 46.57 31,634.22 0.15 0.15

Notes to the unaudited financial results for the quarter and half year ended 30 September 2022:

a. The unaudited financial results for the quarter and half year ended 30 September 2022 has been reviewed by the Audit Committee at its meeting half on 9 November and approved at the meeting of the board of Derectors bed not wind table. The above endes subjected to limited review by the Statutory auditors of the Committee at standary auditors of the Committee at standary auditors of the Committee at standary and the standard that the standard is the standard that the standard

		Quarter ende	d	Half ye	Year ended	
Particulars	30-Sep-22	30-Jun-22	30-Sep-21	30-Sep-22	30-Sep-21	31-Mar-202
	(unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
Segment revenue (revenue and other operating revenue)						
Automotive	14,798.55	12,290.40	13,692.83	27,088.95	14,425.80	49,819.75
Non-automotive	2,574.63	1,970.64	2,206.52	4,545.27	16,312.97	5,820.71
Total segment revenue	17,373.18	14,261.04	15,899.35	31,634.22	30,738.77	55,640.46
Segment results						
sutomotive	1,773.15	1,070.46	1,960.80	2,843.61	3,764.41	4,811.01
lon-automotive	(115.46)	(147.21)	(176.84)	(262.67)	(343.83)	(459.13)
otal segment results	1,657.69	923,25	1,783.96	2,580.94	3,420.58	4,351.88
Inallocable corporate income / (expenses)						
Other income	58.79	30.66	185.47	89.45	259.82	462.24
mployee benefits expense	(819.12)	(617.01)	(579.19)	(1,436,13)	(1,133,89)	(2,500.17)
inance costs	(310,92)	(249,97)	(194,39)	(560,89)	(377.77)	(655.04)
Depreciation and amortization expenses	(81.68)	(81.74)	(85.90)	(163.42)	(171.26)	(334.73)
Other expenses	(428.79)	(567.28)	(390.84)	(996.07)	(772.49)	(1,092.76)
Profit / (loss) before tax	75.97	(562.09)	719.11	(486.12)	1,224.99	231.42
ax expense						
Current tax	-	-	162,47	-	270,07	-
Deferred tax charge / (credit)	29.40	(141.79)	42.96	(112.39)	66.09	112.42
Profit / (loss) for the period / year	46.57	(420.30)	513.68	(373.73)	888.83	119.00
Segment assets						
Automotive	56,763.13	53,876,78	56,597.03	56,763,13	56,597.03	54,224,91
Ion-automotive	9,447,26	8,856,22	7,956,46	9,447,26	7,956,46	8,237,84
Inallocable	5,099.66	4,678.90	2,923.89	5,099.66	2,923.89	5,200.10
otal segment assets	71,310.05	67,411.90	67,477.38	71,310.05	67,477.38	67,662.85
Segment liabilities						
automotive	15,273,36	12,051,39	11,356,43	15,273,36	11,356,43	12,462,11
Non-automotive	1,391,42	1,596,21	1,144,98	1,391.42	1,144,98	879,04
Jnallocable	11,743.69	10,496.70	10,466.28	11,743.69	10,466.28	10,493.51
otal segment liabilities	28,408.47	24,144.30	22,967.69	28,408.47	22,967.69	23,834.66
Depreciation and amortization expense						
sutomotive	1,023.16	945,66	948,69	1,968,82	1,896,63	3,756,00
Ion-automotive	102.17	98.98	96.79	201.15	164.44	356.43
	81.66	81.75	85,90	163,41	171,25	334,73
Inallocable	01.00	01.73	00.50	103.41	171,20	334.73

For Igarashi Motors India Limite

R Chandrasekaran Managing Director DIN: 00012643